

From

29 EC 1959

Secretary,

Chatrapatty Hand loom Weavers' Union,

CHATRAPATTY P. O. (via) Rajapalayam.

To

Sri

S. A. சாண்டேவரன் N. P.

இத்துடன் எங்கள் சங்க கோரிக்கைகளடங்கிய விண்ணப்பம் ஒன்று தங்களுக்கு அனுப்பப்படுகிறது. எங்கள் கஷ்டத்தைப் போக்க தங்களால் முடிந்த எல்லா உதவிகளும் செய்யும்படி பணிவுடன் வேண்டுகிறோம். தங்கள் அன்பான பதிலை எதிர்பார்க்கும்.

நங்கள் உண்மையான.

S. சாண்டேவரன்

திகதி: 24-12-59

சென்னை தொழில், தொழிலாளர் இலாகா அமைச்சர்
 கனம் R. வெங்கட்ராமன் அவர்களுக்கு
 ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, சத்திரப்பட்டி
 கைத்தறி நெசவுத் தொழிலாளர் சங்கத்தின்
விண்ணப்பம்.

ஐயா,

ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகாவிலுள்ள பல்லாயிரக் கணக்கான நெசவாளர்கள், கூட்டுறவு நெசவாளர் சங்கங்கள் மூடப்பட்டதினால் சொல்லொணக்கஷ்டத்துக்குள்ளாகியிருக்கிறார்கள். “பட்டகாலிலே படும் கெட்டகுடியே கெடும்” என்ற பழமொழிக்கிணங்க ஷெ சொசைட்டிகள் மூடப்பட்டதைத் தொடர்ந்து ஸ்ரீவில்லிபுத்தூர் மிகக் கூடுதலாகி விட்டபடியால் நெசவாளர்களின் முதுகெலும்பு முறிந்துவிட்டதென்றே கூறலாம். இந்த நிலைமையில் எங்கள் நெருக்கடியைக் கூறி எங்களுக்கு வாழ்வளிக்கும்வழி செய்ய இவையும் நாமதம் கூடாது என்று தங்களை பணிவுடன் வேண்டுகிறோம்.

29-2-59 உயிட்டு சென்னை கூட்டுறவு ரிஜிஸ்ட்ரார் அவர்களின் R. C. 22699/59 K 2 நிர். உத்தரவின்படி 38-வது செக்ஷன் விசாரணை ஏற்பட்டுள்ளதால், எங்கள் ஊரிலுள்ள 9 சொசைட்டிகள் உட்பட எங்கள் தாலுகாவில் 40 சொசைட்டிகள் மூடப்பட்டுவிட்டன. 99 சொசைட்டிகளில் சேர்ந்து நெய்து வந்த ஆயிரக்கணக்கான நெசவாளர்கள் கதியின்றி சுய முயற்சியால் பிழைக்கும்படி விடப்பட்டுள்ளனர். இதன் விளைவாக முக்கால் வரசி நெசவாளர்கள் தங்கள் தறிமுதலை இன்று இழந்து நிற்கின்றனர்.

1959ம் வருட ஆரம்பத்தில் ஓரளவு ஓரே நிலையிலிருந்த நூல் விலை சென்ற ஆகஸ்டு மாதத்திற்குப் பின்பு படிப்படியாக உயர்ந்து இன்று தறி செய்ய முடியாத அளவு உயர்ந்து விட்டது. கடந்த 4 மாதங்களில் மட்டும் 20% நூல் கட்டு 1-க்கு 4 ரூபாய் கூடியிருக்கிறது. தினந்தோறும் விலை ஏற வருகிறது. பஞ்ச விலை உயர்வு, நூல் ஏற்றுமதிக்கு அனுமதி இவைகளின் காரணமாக ஆயிரக்கணக்கான நெசவாளர்கள் தொழிலை இழக்கும்படியான நிலைமை உருவாகிவிட்டது.

இன்றைய முற்றிய நெருக்கடி வருமுன்பே சர்க்காருக்கு நாங்கள் தொடர்ந்து தெரியப்படுத்தி வந்திருக்கிறோம்.

குறிப்பாக 15-3-59 உ இங்கு விஜயம் செய்த நிதியமைச்சர் கனம் சி. சுப்பிரமணியம் அவர்களிடம் இங்குள்ள சொசைட்டிகளின் கஷ்டத்தை விவரித்து, ரிப்பேட் பணமும் கடனும் கொடுத்துத் தடுப்புகள் வழி செய்யும்படி விண்ணப்பம் செய்துள்ளோம். 22-5-59 உ இங்கு தாலுகா 38-வது நெசவாளர் மகாநாட்டைக் கூட்டி நெருக்கடி தீருவதற்கான தீர்மானங்களை உருவாக்கி சர்க்காருக்கு அனுப்பிவைத்தோம். 22-9-59 உ ஷெ மகாநாட்டின் முடிவுப்படி தாலுகா முழுவதிலிருந்து கனம் ஆயிரம் நெசவாளர்கள் மீளி. தாலுகா ஆபீஸ் முன்பு ஊர்வலமாக வந்து தாங்கள்தான் அவர்களின் மூலமாக தங்களுக்கு குறைகளை அனுப்பச் செய்தோம். அதன் பின்பு

8-10-'59 இங்கு வருகை புரிந்த கனம் K. காமராஜ் அவர்களிடம் எங்கள் குறையைத்தெரிவிக்க சுமார் 200 பேர்கள் ஊர்வலமாகச்சென்றோம் மகஜர் கொடுத்தோம்.

அதன் பின்பும் தொடர்ந்து பல தடவை சர்க்காருக்கு நெருக்கடி முற்றி வருவதை மனுக்களின் மூலம் தெரியப்படுத்தி வந்துள்ளோம். எனினும் இன்னும் எங்கள் குறை கவனிக்கப்படவில்லை. இன்று ஊரைவிட்டு வெளியேறாளாளுக்கு நெசவாளர்கள் வந்துவிட்டனர்.

இப்பொழுது முடிந்த சட்ட சபைக் கூட்டக் தொடரில் சில சட்டமன்ற உறுப்பினர்கள் நெசவாளர்களின் நிலையைப் பற்றி பேசியதை பாராட்டுகிறோம். குறிப்பாக கம்யூனிஸ்டு M. L. A, தோழர் கல்யாணசுந்தரம் அவர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா நெசவாளர்களின் நிலையை சட்டசபையில் எடுத்துரைத்து "நூற்றுக்கணக்கான சோசைடிகள் மூடப்பட்டு நெசவாளர்கள் வேலையிழப்பர்" என்று சர்க்காரை எச்சரிக்கை தங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறோம். வி. எச்சரிக்கை இன்று எங்கள் வாழ்க்கையில் நடந்து விட்டது.

நீண்ட நாட்களாக வெளி நாட்டில் இருந்துவிட்டு இன்று தாயகம் திரும்பியுள்ள தங்களை. எங்கள் பரிதாப நிலையைக் கூறித்தான் வரவேற்க வேண்டிய நிலை வந்துள்ளது. தாங்கள் இங்கு இல்லாத நிலைமையில் எங்கள் குறை கவனிக்கப்படாத நிலை மாறி இன்று கீழ்க்கண்ட நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற உடனடி நடவடிக்கை எடுக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகாவிலுள்ள 38.வது செக்ஷன் உத்தரவுக்குக் கட்டுப்பட்டுள்ள சொசைட்டிகளைத்திறக்க வழி செய்யவேண்டும். எந்த வகையிலாவது பண உதவி செய்து நெசவாளர்களுக்கு வேலை கொடுக்க வேண்டும்.

2. நூலுக்கு குறைந்த விலை நிர்ணயம் செய்து கைத்தறிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட நியாயமான குறைந்த விலைக்கு கிடைப்பதற்கு ஏற்பாடு செய்யவேண்டும்.

3. நெசவு மில்களுக்கு குறைந்த விலையில் பஞ்சு கிடைக்க அ. இ. கைத்தறி போர்டு தலைவரும், சர்க்காரும் செய்து வருந் நடவடிக்கை போன்று ஸ்ரீவில்லி உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள லட்சக்கணக்கான நெசவாளர்கள் வேலையிழந்து பாதுகாக்க தாங்கள் முழு முயற்சி செய்ய வேண்டும்.

மேலே கண்ட குறைகள் நீக்கப்பட்டாலொழிய இங்குள்ள ஏகா நெசவாளர்கள் பாட்டினிக்கு இரையாவது தவிர்க்க முடியாத தாகிவிடும், என்று கூறி இந்நிலையைத் தவிர்க்க ஆவனயாவும் அவசரமாகச் செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொள்ளுகிறோம்.

இங்ஙனம்,

தங்கள் உண்மையுள்ள,

சத்திரப்பட்டி P. O. }
(Via) இராஜபாளையம் }
28-12-'59. }

S. சங்கிலிக்காரை,

பரியநதி,

R. 2222. கைத்தறி நெசவுத் தொழிலாளர் சங்கம்.

இதன் நகல்கள் : சென்னை சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், மாநாட்டின் உறுப்பினர்களுக்கும் அனுப்பப்படுகிறது.

ஆறுமுக பிள்ளை, இராஜபாளையம் © 1960-59.

74 JUL 1959
நெசவுத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்!

குடியாத்தம் தாலுக்கா
கைத்தறி நெசவுத் தொழிலாளர் சங்கத்தின்

அறிக்கை.

25—6—59ந் தேதி கூடிய நிர்வாக கமிட்டி கூட்டத்தில் இன்றைய நெசவுத் தொழிலாளர்களின் வாழ்க்கை நிலையை உத்தேசித்தும் இன்று கொடுக்கப்படும் கூலியைக்கொண்டு வாழ்க்கைநடத்த முடியாமல் பெரிதும் பாதிக்கப்படுவதாலும், இதற்கு அடிப்படைக்காரணம் சர்க்காரின் பிற்பாக்கு தன்மையும், நூல் சாயமருந்துகள் விலை உயர்வாலும்; உற்பத்தியாளர்களும், தொழிலாளிகளும் இன்றைய சமுதாயத்தில் பெரிதும் பாதிக்கப்படுகின்றார்கள் ஆகையால் சர்க்கார் நெசவாளர்களுக்கு குறைந்த விலையில் நூல், சாயமருந்துகளை விநியோகிக்கும்படியும், நெசவுத் தொழிலாளிகளுக்கு இடைகாலமாக 1-6-59ந் தேதி முதல் லுங்கி ரகங்களுக்கு 1 ஒரு ரூபாயும், சேலை ரகங்களுக்கு சேலை 1-க்கு 0-2-0 அணுவும் கூலி உயர்வு கொடுக்கும்படியும், இதை வலியுருத்தி ஊர்வலம், பொதுக்கூட்டம் நடத்தவும், நிர்வாக கமிட்டி ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது.

30—6—59 ந் தேதி செவ்வாய்க்கிழமை மாலை 3-மணிக்கு குளத்தங்கரை திரு. வி. கா. பார்க்கிலிருந்து நெசவுத் தொழிலாளிகளின் ஊர்வலம், தோழர்கள். K. C. மார்கண்டய்யா M. C. D. V. கொண்டப்பா, ஆகியவர்கள் தலைமையில் நடைபெறும் நெசவுத் தொழிலாளிகள் ஊர்வலத்தில் கலந்துக்கொள்ள வேண்டுமாய் கோரப்படுகிறது.

பொதுக்கூட்டம்.

3—7—59ந் தேதி வெள்ளிக்கிழமை மாலை 6-மணிக்கு ஆற்றில் நெசவுத் தொழிலாளிகளின் பொதுக்கூட்டம் தோழர். K. C. மார்கண்டய்யா M. C. தலைமையில் நடைபெறும். அதுசமயம்,

தோழர். K. S. பார்த்தசாரதி,

த. நா. கை. நெசவுத் தொழிலாளர் சம்மேளனப் பொதுக்காரியதரிசி.

இன்றைய நெசவுத்தொழிலாளர் நிலையைப்பற்றியும், தோழர்கள். D. V. கொண்டப்பா. P. கோவிந்தராஜி, ஆகியவர்கள் கூலி உயர்வுக்காக சங்கத்தின் சார்பில் மாஸ்டர் வீவர்களை சந்தித்ததுபற்றியும் பேசுவார்கள், கூட்டத்திற்கு அனைவரும் வரும்படி கேட்டுக்கொள்கின்றோம்.

சங்கத்தின் நிர்வாகஸ்தர்கள்.

1. K. C. மார்கண்டய்யா M. C. தலைவர்.
2. அப்பா முருகேச முதலி M. C. உப தலைவர்.
3. K. V. சின்னசாமி, உப தலைவர்.
4. D. V. கொண்டப்பா, பொதுக் காரியதரிசி.
5. P. கோவிந்தராசன், உதவி காரியதரிசி.
6. M. மாரணிக்கம், உதவி காரியதரிசி.
7. A. R. முனிராஜும், பொக்கிஷதாரர்.

[P. T. O.]

கமிட்டி மெம்பர்கள்.

- | | |
|--------------------------|------------------------------|
| 1. ஆ. சா சப்பிரமணியம், | 10. S. N. சீதாராம் செட்டி, |
| 2. மே. நடேசன், | 11. S. T. பிச்சாண்டி, |
| 3. K. R. துரைசாமி, | 12. D. V. வரதன், |
| 4. K. பாவாடைமுர்த்தி, | 13. கா. சா. முனிசாமி செட்டி, |
| 5. A. P. முனியப்பா, | 14. திட்டி செங்கல்ராஜசெட்டி, |
| 6. A. கோபால் முதலி, | 15. ஆ. கா. சின்னதம்பிமுதலி, |
| 7. K. V. ஜெயராமன், | 16. கண்ணன் கோவிந்தராஜி, |
| 8. B. K. குப்புசாமி, | 17. குற்றம் வெங்கட்ராஜா. |
| 9. கா. பா. முனிரத்தினம், | |

கோரிக்கைகள்.

- ★ கூலி உயர்வு வேண்டும்.
- ★ நூல் விலையை குறைக்கவேண்டும்.
- ★ ரசாயன (சாய) மருந்துகளை சர்க்கார் குறைந்த விலைக்கு விநியோகம் செய்யவேண்டும்.
- ★ வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் கைத்தறி துணிகளை சர்க்கார் கொள்முதல் செய்து ஏற்றுமதி செய்யவேண்டும்.
- ★ கூட்டுறவு சொசைடிகளில் புதியமெம்பர்களை சேர்த்துக்கொள்ள வேண்டும்.
- ★ மூடி இருக்கும் குமரன் கூட்டுறவு நெசவாளர் சங்கத்தை திறந்து நடத்த சர்க்கார் உத்திரவிடவேண்டும்.
- ★ பதிவு செய்யாமல் விடப்பட்ட தறிகளை சர்க்கார் பரிசோதித்து உடனே பதிவு செய்யப்படவேண்டும்.
- ★ ஜில்லா கைத்தறி போர்டில் கைத்தறி நெசவுத் தொழிலாளர் சங்கத்தின் பிரதிநிதிகளை சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும்.
- ★ உயர்ந்துவரும் உணவுப் பண்டங்களின் விலையை சர்க்கார் உடனடியாய் கட்டுப்படுத்தவேண்டும்.
- ★ தொழிலாளர் பிரதேசங்களில் நியாய விலைக்கடைகளை சர்க்கார் திறந்து நடத்தவேண்டும்.
- ★ மூடி இருக்கும் ஹார்வி மில்லை உடனே திறந்து நடத்தவும், 22 ஆயிரம் தொழிலாளிகள் வேலையின்றி தொழிலாளர் குடும்பங்கள் பட்டினியாய் பாதிக்கப்படுவதால் சர்க்கார் உடனடியாய் மில்லை திறந்து நடத்த உத்திரவு இடவேண்டும்.

தலைவர்,

செயலாளர்,

K. C. மார்கண்டய்யா.

D. V. கொண்டப்பா.

20 DEC 1958

265

From

The Secretary,
Handlooms Weavers Workers Union,
Chatrapatti Post,
Via. Rajalayam.
(Madras State)

To

Sri Laul Bahadur Sastri,
Minister for Industries and Commerce,
Government of India,
New Delhi.

Respected Sir,

Sub:- Cloth industry - to set up Automatic
Power looms --Three party conference--
is be held--same requests.

We like to bring the following few lines
for your kind consideration and favourable action.
We have come to know that the Government is going
to commence a three party conference on 22nd ins-
tant, to consider ways and means for the revival
of the cloth industry by setting up Automatic Power
Looms.

During these considerations, we like to
state the following for your esteemed consideration
and we request you to do the needful.

It is a well known fact that the Hand-
looms industry will affect, if the Automatic Power
looms are introduced. Hence Millions of Handlooms
weavers, will have to go an unemployed.

By considering the financial benefit of
the Government; and to strengthen our cloth indus-
try in foreign contries, we like to state, that the
Government should also consider the benefit of the
millions of weavers. We consider that the Government

p.t.o.

will sympathetically, consider our request also.

1) We consider that financial position of the Government is not based on only export to foreign countries. We can improve our financial position by strengthening the local market also. But if the millions of weavers be come un-employed, the the local market will be come weak. Hence the committee should not come to any conclusion, if it is affect the benefit of the weavers. We will strongly oppose those conclusion, if they affect our Hand Looms industry.

2) If same circumstances, the leaders of the parties have to accept to set up, Automatic power looms, we remind that the following requests may kindly considered.

1. The Automatic, Power looms should be set up in the states, where large populations of weavers are bring. The main centres of weavers' should be given priority in setting up those Automatic power looms. If it is ~~not~~ done so, the un-employed will be solved to that extent.

2. In our place, there should not be more than 100 looms.

3. The Looms should be runs in our factory. In that factory, the weavers Co-operative Societies should take part. The licence is conduct the looms should not given to private sector.

4. The workers to those factories, should be selected only through the weavers' Cooperative Societies. The necessary step is should be taken to give training to those workers.

5. Mainly these Automatic power looms factories, should be started in villages, so as to provide work to those villagers first.

6. In that factories, only exportable varieties, should be produced.


7. In setting up those looms, so many weavers' will have to be un-employed. They should be given another work. And the Government should help them to scarce work. The waste lands may be given to them for cultivation. The Boodan land may also be given to them to cultivate.

N.B. The three party committee that is going to be held on the 22nd instant on the auspices of the Government of India may arrange to say same ways and means from the weavers' associations. As for as we concerned, we are ready to participate in the conference.

Yours truly,

S. J. S. Mahajan
19.12.58

- Copy to:-
1. Mr. S.A. Dange,
General Secretary, A.I.T.U.C.
New Delhi.
 2. Sri Kanthubai Desai
I.N.T.U.C.
 3. Mr. Asok Mehtha, M.P.,
New Delhi.
 4. Sri K.T.K. Thangasani, M.P.



C-3

263



366



INDIAN POSTS AND TELEGRAPHS DEPARTMENT

No.

Received here at H. M.

O M DRAKSHRAMAM 26

OPPOSITION LEADER PARLIAMENT NEWDELHI.

.... DESPITE HANDLOOM WEEK AND SPECIAL REBATE LARGE STOCKS REMAINS
UNSOLD UNEMPLOYMENT PARTIAL AND FULL THREATENED PRAY ENABLE STATE
PEX SOCIETIES DRAW 75 LAKSH FROM RESERVE BANK TO LIFT PRIMARY
SOCIETIES PRODUCTION SANCTION 12 NP SPECIAL REBATE UPTO FIFTEENTH
JUNE...WEAVERS SOCIETY JAGANNADHAGIRI...

OGSTO 2.45HRS

The sequence of entries at the beginning of this telegram is—class of telegram, time handed in, serial number (in the case of foreign telegrams only), office of origin, date, service instructions (if any) and number of words.

This form must accompany any enquiry respecting this telegram.

MGIRPAh.—121—30-4-57—91.970 Bka




C-3

265



1286



INDIAN POSTS AND TELEGRAPHS DEPARTMENT

No.

Received here at H. M.

O VF RAJAHMUNDRY 23
S K DUONGU OPPOSITION LEADER NEW DELHI.

DESPITE HANDLOOM WEEK AND SPECIAL REBATE LARGE STOCKS REMAIN UNSOLD
UNEMPLOYMENT PARTICAL AND FULL THREATERED PRAY ENABLE STATE APEX
SOCIETIES DRAW 75 LAKHS FROM RESERVE BANK TO LIFE PRIMARY SOCIETIES
PRODUCTION SANCTION 12 N P SPECIAL REBATE UPTO FIFTEENTH JUNE....
.. KATHERU HANDLOOM WEAVERS COOP SOCIETIES...

COPIED AT 14-30.

The sequence of entries at the beginning of this telegram is--class of telegram, type handed in, serial number (in the case of foreign telegrams only), office of origin, date, service instructions (if any) and number of words.

This form must accompany any enquiry respecting this telegram.

AGP/PAB-1271-28-1-58-1,13,3 50 Bks.



C-3

265



1324



INDIAN POSTS AND TELEGRAPHS DEPARTMENT

No.

Received here at _____ E. _____ M.

O PC RAMCHANDRAPURAM E. G 23

OPPOSITION LEADER ASSEMBLY NEW DELHI.

DESPITE HANDLOOM WEEK AND SPECIAL REXATE LARGE STOCKS REMAIN UNSOLD

UNEMPLOYMENT PARTIAL AND FULL THREATENED PRAY ENABLE STEATE APEX

SOCIETIES DRAW 75 LAKHS FROM RESERVE BANK TO LIFT PRIMARY SOCIETIES

PRODUCTION SANCTION 12 NP SPECIAL REBATE UPTO FIFTEENTH JUNE.....

.... WAAVERS SOCIETY NALLURU....


COPIED AT 1374 of entries at the beginning of this telegram is—class of telegram, time handed in, serial number (in the case of foreign telegrams only), office of origin, date, service instructions (if any) and number of words.

This form must accompany any enquiry respecting this telegram.

AGL/PA. 1271-28-1-58-1,13,3 50 Bks.



2419



INDIAN POSTS AND TELEGRAPHS DEPARTMENT

No.

Received here at H. M.

265

O R PANDLAPAKA 24 .

OPPOSITION LEADER LOKSABHA NO.

.... DESPITE HANDLOOM WEEK AND SPECIAL REBATE LARGE STOCKS REMAIN UNSOLD
 UNEMPLOYMENT PARTIAL AND FULL THREATENED PRAY ENABLE STATE APEX
 SOCIETIES DRAW 75 LAKHS FROM RESERVE BANK TO LIFT PRIMARY SOCIETIES PRODU-
 CTION SANCTION 12 NP SPECIAL REBATE UPTO 30 JUNE.
 PANDALAPAKA WEAVERS COOPERATE SOCIETY.

The sequence of entries at the beginning of this telegram is—date of telegram, time handed in, serial number (in the case of foreign telegrams only), office of origin, date, service instructions (if any) and number of words.

This form must accompany any enquiry respecting this telegram.

GOVERNMENT—1271—28-1-58—1, 13, 3 50 Bks.